




தேம்ஸ் நதிக்கரையில் தீரண்ட திராவிட சேனை !



ஸுதந்திரன் இழநிலக்கு பிரிட்டனே பொறுப்பு !

அவர்களுக்கு உதவுவது நம்கடமை; பிரிட்டிஷ் அறிஞர் அறிக்கை !

சமூத் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீட்டுக்கொள்ள நடத்திவரும் போராட்டத்துக்கு அனுதாபமும், ஆதரவும் வழங்கவேண்டியது பிரிட்டனின் கடமையும் பொறுப்புமாகும் என்று பிரபல பிரிட்டிஷ் அறிஞர்கள் ஏழூபேர் லண்டனில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை 20-9-77 'டைம்ஸ்' (லண்டன்) இதழில் வெளியிடப்பட்டுள்ளது-

சேர் ஜோன் போஸ்ரர் கியூ. சி, டேவிட் அஸ்ரர், ரெப்பேட் பேர்லி, ஹாயிஸ் கூப்பர், ஜேம்ஸ் பவ்செற், டிங்கின் புட், மைக்கல் ஸ்கோட் ஆகியோர் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அந்த அறிக்கை வருமாறு:-

Race conflict in Ceylon

From Sir John Foster, QC,
and others

Sir, A tragedy is taking place in Sri Lanka : the political conflict following on the recent election is turning into a racial massacre. It is estimated by reliable sources that between 250 and 300

Tamil citizens have lost their lives and over 40,000 have been made homeless. Limitation on travel is making it hard for correspondents in Sri Lanka to let the world know what is happening.

The Tamils are a community of over two million who flourished under the British, but have suffered discriminations since. They have now

lost confidence in their treatment by the Sinhalese majority and are calling for a restoration of their separate national status, which they had for many centuries before the British came. At the last elections, the Tamil party advocating a separate state gained overwhelming majorities in all Tamil districts. This, no doubt, triggered off

the murders, which are said to have been committed either by police acting without orders or with the connivance of the police.

At a time when the West is awake to the evils of racialism, the racial persecution of the Tamils and denial of their human rights should

(4ம் பக்கம் பார்க்க)

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் என்றுமே கண்டிராத எதிர்ப்பு ஊர்வலம், சத்தியாக்கிரகம் இவற்றுக்குள் ளாளனது - ஆகஸ்ட் 26, 27ம் தித்திகளில், லண்டனில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆகஸ்ட் 26-ம் நாளன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஈழத் தீல் நடைபெற்ற தமிழினக் கொலையை எதிர்த்து பகலும், இரவும் சத்தியாக்கிரகம் செய்தனர். இலங்கை மாணவர் விடுதி முன் ஏற்பட்ட கலவரத் தில் ஆவேசம் பொங்கிய வீரத் தமிழ் இளைஞர்கள் விடுதியைத் தாக்கினர். பொலீசாரால் ஏழு தமிழ் இளைஞர்கள் கைதாக்கப்பட்டு பின் விடுவிக் கப்பட்டனர்.

ஆகஸ்ட் 27ம் தித்தி தேயில் நதிக்கரையில் ஆரம்பித்த தமாபெரும் எதிர்ப்பு ஊர்வலம் பெரும் மழையையும் பொருட்படுத்தாது பல மைல்கள் தூரம் பலத்த முழக்கங்களுடன் இலங்கைத் தூதரகத்தை நோக்கிச் சென்றது. வழியில் இங்கிலாந்துப் பிரதமரின் செயலகத்தினுள் திரு. மகராஜங்கம் தலைமையில் நால்வர் சென்று முறையீடு ஒன்றை சமர்ப்பித்தனர். நியூசிலந்து தூதரகம், கண்டா தூதரகம் கொம்மன்வெல்த் செயலர்கள், இவற்றிலும் முறையீடுகள் திரு. உதயலிங்கம் தலைமையில் கையளிக்கப்பட்டன.

ஊர்வலத்தில் இடம் பெற்ற காட்சிகளையே படத்தில் காணுகிறீர்கள்!

— (நன்றி, லண்டன் முரகு)

மங்கள தேரோக்கக்கிய

சின்களவட்டம்

நாள்: செப்டம்பர் 11ந் திங்கி, ஞாயிற்றுக்கிழமை.

இடம்: தேஸ்டன் கல்லூரி மண்டபம்.

இலங்கைப் பகுத்தறிவாளர் சங்கத்தின் மாதாந்தக் கூட்டம், டாக்டர் கோவூரின் தலைமையில் மாலை 5 மணிக்குத் தொடங்கியது. வழக்கத்தில் 50-70 பேர் வரையில் கூடியிருப்பார்கள், அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக சுமார் 300 பேர் வரையில் கூடியிருந்தனர். காரணம் சிங்கப்பூர் 'சாமி' ஆனந்த மங்கள தேரோ, "One Country, One Nation, Many People" எனுந் தலைப்பில் உரையாற்ற இருந்ததே. "‘சுதந்திரன்’ ஒற்றனும்" உரையை உன்னிப்பாகக் கேட்கத் தொட்டுக்கொண்டன. தேரோ 5-30 மணியளவில் உரையாற்ற தொடங்கினார். அந்த ஆங்கில உரையின் பகுதிகள் சில, 'சன்' (12-9-77) 'டெய்லி மிரர்' (13-9-77) ஆசியவற்றில் வெளியாகியிருந்தன. (ஆனால், அந்த உரையின் முக்கிய அம்சமாக இருந்த 'சிங்கள இனவாதம்' மறைக்கப்பட்டுவிட்டது. 'கக்கப்பட்ட விஷத்' தின் தமிழாகக் கம் வருமாறு:-

"நான், இந்த ஸ்ரீலங்கா நாட்டின் அல்லோலகல்லோல நிலையக் கேள்விப்பட்டு ஒடோடி வந்தேன். புத்த தர் மத்தைப் போதித்து, அதன் வழி ஒழுகும் இந்த நாட்டிலே, இப்படியான கலவரமா? உலகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசரித்திருந்தன. இங்கு வந்து, பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தனான், ஸ்ரீ எ. ச. க. தலைவர் சிறிமாவோ பண்டார நாயக்கா, இடதுசாரித் தலைவர்கள், தொண்டமான், மற்றும் த. வி. கூ. தலைவர்களையும் சந்தித்தேன். (யார் தலைவர், என்று பெயர் குறிப்பிடப்படவில்லை!) அவர்களுடன் கதைத் ததிலிருந்து இந்தக் கலவரத் திற்குக் காரணம் த. வி. கூட்டணியே என்று எனக்குத் தெரியவந்தது.

தொண்டமானிடம் நான் முன்கூட்டியே கூறியிருந்தேன் — ஒரு காலை மலையகத்திலும், இன்னொரு காலை இந்தியாவிலும் வைக்க வேண்டா மென்று'. அவர் கேட்கவில்லை.

த. வி. கூ. யின் தேர் தலைவரினுடைய கூறியிருந்தேன் — ஒரு காலை மலையகத்திலும், இன்னொரு காலை இந்தியாவிலும் வைக்க வேண்டா மென்று'. அவர் கேட்கவில்லை.

அவர்களுடைய நாட்டின் எல்லையைப்பாருக்கள் — இலங்கையின் எத்தனை பகுதிகள் அடக்கப்பட்டிருக்கின்றன.

(மீண்டும் 'Tribune' இலுள்ள விஞ்ஞாபனத்தில் தமிழ் ஸ்ரீ எல்லைப்பற்றி கூறப்பட்டுள்ள பகுதியை வாசிக்கிறோர். பேசுத் தொடர்கிறது)

அவர்கள் காட்டும் 'தமிழ் இழாழு' டையை எல்லை விஸ்தீரணத்தைப் பாருங்கள் (பலர் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள்) சிரிப்பதற்கு இதில் நேரில்லை. என்ன மாதிரியான ஆக்கிரமிப்பு!

'தமிழர்களின் மனோநிலையைப் படியுங்கள் — புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் நாட்டைப் பிரிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள், அதற்கென்று அவர்களுக்கு ஒரு இயக்கம். அந்த இயக்கம் பூதாகரமாக இருக்கி, இப்போது எதிர்க்கிறது' என்று. இலங்கை இருக்கிறது' என்று.

Digitized by Noolaham Foundation
Digitized by Noolaham.org | aaranyakam.org

புத்தபிரான் எங்கே?

— பாண்டியூரன் —

புத்தபிரான் எங்கே
'பொலிடோல்' குடித்தாரோ...?
செத்தவிடத்தில்
சிலையாய்ச் சமீந்தாரோ...?

புத்தரின் நாட்டில்
புனிதம் புகட்டியது
செத்தவர்க்குச் செய்த
சிவதீட்சை போலாமோ...?

குஞ்சைப் பருந்தொன்று
கொத்தியதைக் கண்டுநொந்தார்
பிஞ்சக் குழந்தைகளைப்
பிய்த்தார் அவர்பக்தர்!
நோயால் தளர்ந்தவரைக்
கண்டுநொந்தார் புத்தபிரான்;

தாயின் மூலையிந்து
தாலிபிய்த்தார் காடையர்கள்!

செத்த பின்ததைச்
சிலர்காவக் கண்டுவெந்த

புத்த பிரானின்
புனிதமறை போர்த்தியவர்;

நித்திரையில் குத்தியியிர்
நீங்கும் வரை கொன்றார்!

அற்புதமே தாய்மையென
அன்றுரைத்தார் புத்தபிரான்;
கர்ப்பத்தாய் மேனியினைக்
கட்டழித்தா ரவர்ன்பார்!

கூடு கலைத்தல்
கொடும்பாவ மென்றன்பின்

பீடு புகட்டிவைத்தார்
பேரருளான் புத்தபிரான்;

வீடு கொளுத்தி
விளையாடி ஞர் விலங்கர்!

கொல்லாமை என்ற
குணமே இறைவனெனச்

சொன்னார்நம் புத்தபிரான்;
சோடிப்பு வார்த்தைகளா...?

கொல்லுவுவே விஞ்ஞானக்
கோட்பாட்டுப் புத்தமென்று;

கல்லிதயம் பூண்ட நகர்க்
காவலர்கள் காட்டிவிட்டார்!

இத்தனையும் எங்கே?

இலங்கையெனும் தவினிலே
புத்தன் திருக்கோயில்,

போதிமரம், போதனைகள்
மெத்தப் புனிதப்பல்

வீற்றிருக்கும் தீவினிலே!

கொல்லாமை என்ற
குணமே உருவாகத்

தொல்லுலகில் வந்துதித்த
தூயமகான் போனதெங்கே?

காலையாடிந்த ஆட்டைத்தன்
கண்ணீரில் தோய்த்தெடுத்த

சித்தார்த்தன் செத்ததென்னே?
கொள்ளையர் நாட்டின்

குலதெய்வ மாய்ச்சிறையில்
வள்ளலாம் புத்தபிரான்

மாட்டிவிட்ட காரணமென?

புத்தபிரான் எங்கே

பொலிடோல் குடித்தாரோ?

புத்தபிரான் செய்தஅரும்

போதனைகள் இந்நாட்டில்

செத்தவர்க்குச் செய்த

சிவதீட்சை போலாமோ?

சிங்கள இனவெறியின் சூத்திரதாரிகள்

இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் நெஞ்சங்களில் தமிழ் இனத் திற்கு விரோதமான உணர்வுகள் மிக ஆழமாகப்பட்டிருந்து காணப் படுவதாக சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் பார்வையாளரும் பாரிஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான திரு. கிறிஸ்டுயன் ரோஸ்தோக்கர் அவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார். இவ்வைக்கு வந்து இங்கு தங்கியிருந்து பலருடன் பழகி, நிலைமையை நன்கு அவதானித்து அறிந்த பின்னரே அவர் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்!

இந்தத் தமிழ் இனவிரோத வெறி உணர்வு — சிங்கள மக்கள் மத்தியில் சகல மட்டங்களிலும் — சகல துறையிலும் — உச்சந்தலையிலிருந்து உள்ளாகல் வரை மிக ஆழமாகப் பரவியுள்ளதை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம், அதை இப்போது சர்வதேச பார்வையாளர் ஒருவரும் உறுதி செய்து இருக்கிறார்!

சிங்கள மக்களிடையே தமிழ் இனத்திற்கு எதிரான துவேஷம் எவ்வளவு தூரம் ஆழமாகப்படுத்தின்தீர்வதை என்பதை அரசியல் கூட்டத்தின் மீது பேசிய பிரதமர் ஜே. ஆர். அவர்களின் பேச்சும் அதிகார பூர்வமாக உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. தமிழ் மக்களை மொழி இன அடிப்படையில் பாரப்பட்டசம்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கை பெள்ளத்தகு காங்கிரஸ் உட்பட சிங்களவர் பலருக்குப் பிடிக்கவில்லையென்பதை பிரதமர் அவர்கள் கட்டிக்காட்டி, அத்தகைய போக்கினை தாம்கண்டித்ததாக எடுத்துக் கூறியிருக்கிறார். அத்துடன் உயர் அதிகாரியாக இருந்தாலும் ஒரு தமிழருக்கு பணியக் கூடாது என்ற விரோத உணர்வு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டிய பொலீஸ் மட்டத்திலும் பரவியுள்ளதை ஜே. ஆர். அவர்களின் பேச்சு வெளிக்கொண்டுள்ளது.

இன்றைக்கு சிங்கள இன வெறி யின் மிலேசுகத்தனமான கோரேப்போக்கினை மேலும் முடிய மறைத்திட முடியாத அளவுக்கு உலகம் அறிந்து கொண்டுள்ளது. மனித உரிமைகள் கோரப்பட வேண்டும் என்பதில் நாட்டங்கொண்டுள்ள நார்கிக் நாடுகள் யாவும், சிங்கள இன வெறியை கண்டித்து காறியுமிழத் தொடங்கியுள்ளன; இந்த நிலையில் பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்கள் சிங்கள இனவெறிப் போக்கினை மேலோட்டமாக என்றாலும் கண்டித்தேயாகவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்!

ஆனால் — இந்த நாட்டில் தமிழின் விரோத உணர்வையும், ஒருமொழி ஒருநாடு என்ற சிங்கள இனவெறியையும், சிங்கள மக்கள் மத்தியிலே ஆழமாக விதைத்துவர்கள், அதை நீருற்றி வளர்த்தவர்கள்—யார்? இன்று இனவெறியை கண்டிப்பதாக கூறும் பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தன உட்பட — சிங்கள அரசியல் வாதிகளும் சிங்களக் கட்சிகளுமே இந்த நிலைக்கு முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.

இந்நாடு வெள்ளையனிடமிருந்து விடுபட்ட நாள்முதல் சிங்களக் கட்சிகள் இந்நாட்டில் செய்த ஒரே பணி ஒரே தொண்டு — தமிழினத்துக்கு எதிராக சிங்கள இனவெறியை போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று விஞக்கின்ற முறையில்லாகவிடுவதை ஏதுத்துதான்! இருமொழிகளுக்கும்சமூரியை என்ற நிலையை மாற்றி — இரு இனங்களும் சமத்துவம் என்ற நிலையை மாற்றி — ஒரேமொழி, ஒரேநாடு, ஒரேமுதம் என்ற பயங்கர பாவிலை இனவெறி உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் விசுவருபமெடுக்கக் காரணமாக அமைந்தவை அவற்றைத் தூண்டிவிட்டவை சிங்களக் கட்சிகள் தாம்!

தமது சுயநல்துக்காக — அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக — தமிழின் விரோத உணர்வையை மூலதனமாகக் கூட முப்பது ஆண்டுகளாக போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கடை நடத்தி வருவார்கள் ஜெயவர்த்தன அவர்கள் தனி மையில் சிந்திக்கும் போதுது உணர்வார் — உள்ளார் ஒப்புக்கொள்ளுவார் என்று நம்புகிறோம்!

சிங்களம் தெரியாத ஒரே காரணத்துக்காக எவரும் இந்நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டக் கூடாதென்றும், அதை தாம் அங்கிகரிக்கப்போவதில்லையென்றும் பிரதமர் ஜே. ஆர். கூறியுள்ளார். கட்டதாகியில் வெறுமனை சீனி யென்று எழுதிவிட்டால் அது இனிக்காது என்பதை பிரதமர் உணரவேண்டும்!

சிங்களம் தெரியாதவர்கள் மட்டுமல்ல — சிங்களத்தில் புலமையும் பாண்டித்தியமும் பெற்றிருந்தும் கூட — இந்நாட்டுப் பிரஜைகள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன அடிப்படையில் ஒதுக்கப்பட்டு, புறக்களிக்கப்பட்ட பலவேறு சம்பவங்கள் இந்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தாழ்ந்தவர்கள் — பகைவர்கள் — அடிமைகள் என்ற துவேஷ உணர்வு வளர்ந்திடவும், இனவெறி ஒங்கிடவும் ஒரே காரணம் — இந்நாட்டில் சிங்களவர்கள் ஆளும் இனமாகவும், தமிழ் பேசும் மக்கள் ஆளப்படும் இனமாகவும் இருப்பதுதான்! தமிழ் இனமை தன்னைத் தானே ஆளுகின்ற நிலையை — அதிகாரத்தை — மீட்டுப் பெற்றுக்கொள்ளுகிறவரை — தமிழினத்தின்மீது குத்தப்பட்டுள்ள இந்த அவமான அடிமை முத்திரை அழியப்போவதில்லை!

இத்திலீல் இரு தேசிய இனங்களுக்குமிடையே உண்மையை வேயே ஜெக்கியத்தையும் உறவையும் மீண்டும் உருவாக்க வேண்டுமாயின் — இரு இனங்களுக்குமிடையே சமத்துவ எண்ணம் ஏற்படவேண்டுமாயின் — ஆண்டான், அடிமை என்ற நிலை மாறவேண்டும்; இதற்கு தமிழ் தேசிய இனமும் சிங்கள இனத்தைப் போல ஆட்சிஅதிகாரம்பெற்று, தன்னைத்தானே ஆளும் நிலையை—அந்தஸ்தை—சுயாதீஸ்தை அடையவேண்டும்! சிங்களவர் மத்தியிலுள்ள இனவெறியும் தமிழினிரோத உணர்வும் அடங்கவும், மங்கிமடியையும், தமிழ் இனம் தப்பிப் பிழைக்கவும் இது ஒன்றே வழியாகும்! இதற்கு பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தன வழியில் சிங்களவர்களுக்குமிகுறவரை — அவர்கள் மக்களுக்கு வகுப்பாராயின் — அவரை நாகரிக உலகம் நிச்சயம் பார்த்து

முத்தமிழர் இழிநிலைக்கு...

(1ம் பக்கத் தொடர்ச்சி)

not pass without protest. The British have a special obligation to protest, as these cultivated people were put at the mercy of their neighbours less than thirty years ago by the British government. They need our attention and support.

Yours faithfully,
JOHN FOSTER,
DAVID ASTOR,
ROBERT RIRLEY,
LOUIS BLOM-COOPER,
JAMES FAWCETT,
DINGLE FOOT,
MICHAEL SCOTT,
2 Hare Court,
Temple, EC 4.

இதன் தமிழ் ஆக்கம் வருமாறு:

இலங்கையில் நடைபெறும் இனமோதல்
சேர் ஜோன் போஸ்ரூம் மற்ற வர்களும் எழுதுவதாவது:-

இலங்கையில் ஒரு பெரிய பயங்கரம் தலைதுக்கூடியிலிருந்து அன்மையை கொட்ட உலகத்தை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம், அதை இப்போது சர்வதேச பார்வையாளர் ஒருவரும் உறுதி செய்து இருக்கிறார்!

இன்களை மக்களிடையே தமிழ் இனத்திற்கு எதிரான துவேஷம் எவ்வளவு தூரம் ஆழமாகப்படுத்தின்தீர்வதை என்பதை அரசியல் கூட்டத்தின் மீது பேசிய பிரதமர் ஜே. ஆர். அவர்களின் பேச்சும் அதிகார பூர்வமாக உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. தமிழ் மக்களை மொழி இன அடிப்படையில் பாரப்பட்டசம்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கை பெள்ளத்தகு காங்கிரஸ் உட்பட சிங்களவர் பலருக்குப் பிடிக்கவில்லையென்பதை பிரதமர் அவர்கள் கட்டிக்காட்டி, அத்தகைய போக்கினை தாம்கண்டித்ததாக எடுத்துக் கூறியிருக்கிறார். அதை இப்போது சர்வதேச பார்வையாளர் மற்றும் அவர்கள் கட்டிக்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கையில் பிடிக்கவில்லையென்பதை பிரதமர் அவர்கள் கோருகிறார்!

இன்களை மக்களிடையே தமிழ் இனத்திற்கு எதிரான துவேஷம் மற்றும் அந்மையை கொட்ட உலகத்தை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம், அதை இப்போது சர்வதேச பார்வையாளர் மற்றும் அவர்கள் கட்டிக்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கையில் பிடிக்கவில்லையென்பதை பிரதமர் அவர்கள் கோருகிறார்!

இன்களை மக்களிடையே தமிழ் இனத்திற்கு எதிரான துவேஷம் மற்றும் அந்மையை கொட்ட உலகத்தை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம், அதை இப்போது சர்வதேச பார்வையாளர் மற்றும் அவர்கள் கட்டிக்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கையில் பிடிக்கவில்லையென்பதை பிரதமர் அவர்கள் கோருகிறார்!

இன்களை மக்களிடையே தமிழ் இனத்திற்கு எதிரான துவேஷம் மற்றும் அந்மையை கொட்ட உலகத்தை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம், அதை இப்போது சர்வதேச பார்வையாளர் மற்றும் அவர்கள் கட்டிக்காட்டி ஒதுக்கும் அநீதியான மொழிவாரித்தரப்படுத்தல் முறையை அகற்றுவது அகில இலங்கையில் பிடிக்கவில்லையென்பதை ப

An Appeal to the Nations of the World

From Ealam Tamils of Sri Lanka

TAMIL SEPARATE STATE OF 'EALAM' WILL DAWN...

Fifty millions of Tamils all over the World will rejoice the birth of a new state called 'EALAM' if the aspirations of the Sri Lanka Tamils become a reality. The Tamils, who are Dravidians, are proud of their ancient heritage, because of the pristine of purity of their highly developed language which is one of the oldest dialects of the World, the nicety of their World-known Carnatic Music, their highly-advanced rhythmic dance form of 'Bharatha Natyam', and their ancient culture reflected in the architecture and sculpture in the huge and magnificent Hindu temples found all over South India, built one thousand year ago.

It had been always a matter for despair for the Tamils whether they live in India and Sri Lanka, the lands of their origin, or in Malaysia, Singapore, Burma, Thailand, Mauritius, Fiji, Philippines, Madagaskar, Tanganiaika, Ghana, Transvaal, Guayana and certain other African and South American states where they are settled in large numbers, that they do not have a separate state to call their own.

Resolute Stand for Separation

The Sri Lanka Tamils have made a resolute stand to establish a separate state to meet the aspirations of the Tamils in the world at large. Having endeavoured for twenty-eight long years, since independence, to co-exist with the Sinhalese (majority race) and failed to win even their basic fundamental human rights, the Tamils of Sri Lanka have now launched their struggle for freedom. The resilient nature of the Tamils have often been misconstrued as weakness and the Sinhalese leadership have persecuted the Tamils and encroached on their civil, political, economic, social and cultural rights by abusing the Government's legislative and executive machinery. Forbearance ceases to be a virtue when it passes its limits. The agitations of the Tamil representatives in Parliament, the 'Satyagraha' campaign launched by the Federal Party, peaceful demonstrations and civil disobedience campaigns, youth restlessness and indulgence in subversive activities have failed to have any impact on the Sinhalese political thoughts. The Tamils have

authorised their representatives to win the Sovereignty and freedom of the Tamil Nation in pursuance of the resolutions passed at the convention held in May, 1976.

Mandate given to the TULF

The Tamil United Liberation Front, the accredited Political organisation of Sri Lanka Tamils, asked for a mandate from the Tamil people at the General Elections to the country's legislature held on the 21st of July, 1977 for the establishment of a Sovereign state. The Tamil people have expressed their solidarity in their aim for a separate state and given their verdict unequivocally.

blows of Governments under ruthless leadership. Whatever promises the new Government is going to make, if one makes a subtle observation, are only an admission of guilt of the oppression perpetrated by Sinhalese Governments on the Tamils during the past 28 years of Post-independence era.

Fate of Pacts and Package deals

The Tamils can no longer be lured into complacency by pacts and package deals. The Past experience of the Tamil leaders in entering into abortive pacts with Heads of Government will certainly not help dispel their fears of the fact of

to trust Mr. Jayawardena or, as a matter of fact, any other Sinhalese Political leader? All known Sinhalese party leaders, such as, Mr. S. W. R. D. Bandaranayaka (ex-Prime Minister), Mrs. Srimavo Bandaranayaka (ex-Prime Minister) Mr. Dudley Senanayaka (ex-Prime Minister), Mr. J. R. Jayawardena (present Prime Minister), Dr. N. M. Perera and Dr Colvin R. De Silva (Socialists) have, without exception, embittered and alienated the feelings of the Tamil People by their manifestation of hatred and anti-Thamil Chauvinism at one time or the other. No Sinhalese leader of political consequence has, to our knowledge, made a public utterance

watched as the Tamils were being brutally murdered, Thamil women raped, Thamil houses set on fire, and Thamil shops and business houses looted by Sinhalese hoodlums. Forty eight hours of undue delay on the part of the Government to call out the armed forces put observers to the surmise that the atrocious conduct of the Sinhalese hooligans was 'expected and intended' to teach the Tamils a bitter lesson. Violence against the Tamils did not end with the events of 1958.

The Persecution of Thamil Youths

With the increase of political activity and the growing demand for separation, the Tamil youths became the target of armed forces and the Police. The last Government of the Madam Prime Minister (Mrs. Srimavo Bandaranayaka) under the able guidance of her nephew Minister Felix Dias Bandaranayaka made a determined effort to crush the Thamil upheaval. Peaceful processions and flag-flags demonstrations were dispersed by brutal attacks of the Police. All these threats and persecution did not deter the Tamils' campaign for a separate state. The new Government may, perhaps, adopt a more stern attitude towards the Tamils. The trends are suggestive of more evil days for them. For, as we write this, we read in the London newspapers of the shooting and killings of hundreds of Tamils in Sri Lanka, lootings of Thamil shops, outraging the modesty of women, and arson in Thamil areas. A recurrence of the 1958 happenings seems imminent.

Co-existence is Impossible

If anyone is still talking of peaceful co-existence with the Sinhalese and negotiations with the Government he is apparently one who has a vested interest in Colombo and has an axe to grind. After all the bitter experiences that the Tamils have endured at the hands of the Sinhalese rulers these 28 years, if any optimistic Thamil is hoping for a peaceful settlement with the present Government his sagacity is questionable.

British are to blame

The British are to blame for the present predicament of the Tamils. The Tamils had a separate Kingdom from time immemorial until it fell

(8ம் பக்கம் பார்க்க)

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர் வேண்டுகோள் !

ஜி. நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில் "உலகநாடுகளுக்கு இலங்கைத் தமிழர்களிடமிருந்து ஒரு வேண்டுகோள் - தமிழ் ஈழத்தனிநாடு உதயமாகும்" (An Appeal to the Nations of the World from Ealam Tamils of Sri Lanka - Tamil Separate State of 'Ealam' will dawn) என்ற தலைப்பில் ஆங்கிலப் பிரசரமொன்று வண்டனிலிருந்து உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் நடத்திவரும் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றியும், கடந்த காலத்தில் தமிழ் தேசிய இனம் அடைந்துள்ள உரிமை இழப்புக்களையும், சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்துவந்துள்ள நம்பிக்கை மோசடிகளையும்பற்றி தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ள இந்தப் பிரசரத்தில் - சிங்கள அரசாங்கத்துடன் சமாதான உடன் படிக்கைகள் செய்வதிலும், ஒத்துவாழ்த்திலும், தமிழர்கள் இனி நம்பிக்கை வைக்க முடியாதென்றும் தனிநாடு அமைப்பதே ஈழத் தமிழர்களின் இன்றைய ஒரே இலட்சியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்டன் ஈழ விடுதலை முன்னணி செயலாளர் திரு. என். எஸ். கிருஷ்ணன், ஈழத் தமிழர் கழக இணைச் செயலாளர் திரு. ஆர். மகேந்திரா ஆகிய இருவரும் கூட்டாகக் கையெழுத்திட்டு இந்த வேண்டுகோளை அனுப்பிவைத்துள்ளனர். இலங்கையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டனியின் சார்பில் வண்டனிலுள்ள அதன் சார்பு இயக்கங்களால் இப்பிரசரம் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரசரத்துடன், மேலதிக இணைப்பாக, தமிழர் விடுதலைக் கூட்டனியின் வட்டுக் கோட்டைத் தீர்மானம், பிரபல ஆங்கில ஏடுகளான டெயிலி மெயில் (18-9-77), நியூஸ் வீக் (8-8-77), டெயிலி ரெவிக்ராப் (1-8-77) கார்டியன் (27-8-77) ஆகிய இதழ்களில் ஈழத்தமிழர் நிலைப்பற்றி வெளிவந்திருந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

(இப்பிரசரத்தை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு வெளியிட்டுள்ளோம். இதன் தமிழாக்கம் பின்னர் இடம்பெறும்.)

The TULF nominees have been returned with an overwhelming majority in most of the electorates.

Rulers are the UNP

The ruling party, the United National Party, have obtained a steam-roller majority in Parliament. Mr. J. R. Jayawardena, the Prime Minister, is known for his astuteness in politics. It is very likely that this Government will make certain promises as regards language, university admissions, and state-planned Sinhalese colonisation of traditional Thamil areas. These much-belated concessions are not going to appease the freedom-conscious Tamils. Nor will they be a permanent panacea for wounds inflicted on the Tamils by the incessant

future pacts. The pact between Mr. Dudley Senanayaka, a former Prime Minister (U.N.P) and Mr. S. J. V. Chelvanayagam, the leader of the Tamils failed because the Prime Minister refused to honour his obligations and succumbed to pressure brought upon him by Sinhalese extremists. A similar fate befell the famous Bandaranayaka - Chelvanayakam pact, and strangely enough, the persons who brought pressure on the Government to tear away the pact was none other than the United National Party (who are now in power) and it was the present Prime Minister, Mr. Jayawardena, who lead the 'March to Kandy' in 1957 to rally Sinhalese opinion to destroy the Pact.

Can the Tamils trust the Sinhalese leaders any more?

Are the Tamils prepared

that the Tamils are entitled to be treated as the equals of the Sinhalese in their land of birth. On the contrary, the Buddhist Congress (a powerful religious organisation in Sri Lanka) which should profess 'Maithriya' - buddha's doctrine of tolerance, love and friendship - is encouraging Communal discord by calling upon the Government to implement the Sinhala only policy in the Thamil areas without hesitation.

Sufferors of Wrong

Sufferors of wrong have better memories than the inflictors of wrong. When Mr. S. W. R. D. Bandaranayaka was the Prime Minister, several hundreds of Tamils lost their lives and property in the communal riots of 1958. The Government sat still and

குண்டசாலைப் பழப்புக்கு ஒரு கும்பீடு ! விவசாயம் பழக்கச்சென்ற தமிழ் மாணவரின் கண்ணீர் !

இலங்கை விவசாயக் கல்லூரியில் முதலாம் வருடம் கல்வி பயில்கிறேன். எனக்கு 27-7-1977 இல் பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியின் முதல் கட்டம் ஒரு மாத காலம் பெல்விகார பண்ணையில் செய்துறை பயிற்சியும் போதனு பயிற்சியும் அளிக்கப்படும் (இரண்டு வருடகாலமாக இங்கு எங்களுக்கு முன் எவருக்குமே டிப்பிளமோ பயிற்சி அளிக்கப்படவில்லை.) தம்புல்லை சந்தியிலிருந்து கபருனை ரேட்டில் $\frac{3}{4}$ மைல் தூரத்தில் பெல்விகார பண்ணை அமைந்துள்ளது.

பிரதான வீதியின் இடம் புறம் இலங்கை விவசாயக் கல்லூரியின் ஆண்கள் விடுதியும் உத்தியோகத்திற்கு வதிவிடங்களும் மாஞ்சோலையும் உண்டு. அதற்குப் பின்னால் ஊர் மணிகள் உண்டு, வலதுபுறம் பண்ணை அலுவலகங்கள், விவசாயப்பாடசாலையும் விடுதியும் விவசாயக் கல்லூரியின் பெண்கள் விடுதி, விரிவுரை மண்டபம் என்பன உண்டு. அதைச் சூழ பண்ணை உண்டு.

எமது கல்லூரியில் முதலாம் வருட தமிழ் மாணவர்களாக 32 பேர் கல்வி பயில்கிறோம். அதில் மூவர் பெண்கள், சிங்கள மாணவர் $\frac{3}{2}$ பங்கினர். எமக்கு ஒரு தமிழ் ஆசிரியரே பொறுப்பு 17-8-77.இல் இன்னேரு தமிழ் விரிவுரையாளரும் அவ்விடம் வந்தார்.

1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 17 ந் திகதி மாலை 4 மணியளவில் (எமக்கு விரிவுரை வகுப்புக்கள் முடியும் தறுவாயில்) “தம்புல்லை ரவுனில் ஏதோ பிரச்சனையாம். தமிழ் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே செல்ல வேண்டாம்” என தமிழ் விரிவுரையாளர் மூலம் சிங்கள விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார். எம் முடன் கல்வி பயிலும் சக சிங்கள மாணவர்களில் சிலர் “தம்புல்லையில் தமிழ் கடைகள் எரிவதாக” சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள மாணவிகளை வெட்டி யதாகவும் 28 சிங்கள மாணவிகளை தற்பழித்ததாகவும் இரு சிங்கள தாதிமாரை கொலை செய்து பார்சலாக அனுராத புரம் அனுப்பப்பட்டதாகவும், புத்த பிக்குவை கொலை செய்ததாகவும் அதனால் தான் தமிழ் கடைகள் எரிக்கப்பட்டதாகவும் சக சிங்கள மாணவர்கள் கூறினார்கள். அக்கூற்றை நாம் நம்பவில்லை. “தமிழன் இரக்கச் சிந்தனை உள்ள வான் : நிச்சயமாக இப்படியாக செய்ய மாட்டான்” என எம் முடன் சினேகிதமாக பழகும் பல சிங்கள மாணவர்களுக்கு எடுத்துரைத்தோம்.

யாழ்ப்பான் சம்பவம் உண்மையா பொய்யா என்பதை அறிந்துவர சில மாணவர்கள் தம்புல்லை சந்திக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்படும் பொழுது ‘யாழ்ப்பான் சம்பவம் உண்மையாய் இருக்குமாயின் நாங்கள் என்ன செய்வோம் என்று எங்களுக்கே தெரியாது’ என்ற கூறினார்கள்.

இலங்கை வாழுவியின் சிங்கள செய்தியை நான்களும் சிங்கள மாணவர்களில் பலரும் கேட்டோம். அதில் கவவரம் பற்றி எதுவுமே குறிப்பிடாத படி யால் அவர்கள் எங்கள் ப் “பயப்பட வேண்டாம்” என ஆறுதல் கூறினார்கள்.

தான் அவர்களுக்கு பாது
காப்பு வழங்கவேண்டும் அவர்கள் உங்கள் சகோதரர்மாதிரி உங்களால் பாதுகாப்பு அளிக்க முடியுமா?'' எனக்கேட்டார். சிங்கள மாணவர்களில் பலர் ''நான் கள் ஒன்றும் செய்யாமல் விடுகிறேன்று ஆனால் ஊர் ஆட்கள் தாக்குவதை எங்களால் தடுக்க முடியாது'' எனக்கூறி னர்கள். இருந்தும் மிகுதி சிங்கள மாணவர்களுக்குள் ஒரு பாதுகாப்பு குழு தெரிவுசெய்யப்பட்டது. இக் குழு நாலு சிங்கள மாணவர்களுக்கிடையில் ஒரு தமிழ் மாணவரை படுக்கும்படி ஆலோசனை கூறி யது. அதை விரிவுவரையாளர் ஏற்கவில்லை. நாலு சிங்கள மாணவனும் சேர்ந்து ஒரு

தமிழ் விரிவுரையாளர் இருவரும் புளியமர் உச்சிக் கொப்பில் ஒளித்துக் கொண்டார்கள்.

எமது அறைக்கு பக்கத்தில் சாப்பாட்டறை இருந்தது. அங்கே கோப்பைகள் விழும் சத்தமும் பேச்க சத்தமுமாக இருந்தது. அவ்வறையில் என்ன நடக்கிறது என எங்களில் ஒருவர் பார்த்தார். அங்கே இனவெறியர்கள் வந்து விட்டார்கள். பார்த்தவர் ஓடி வந்து சொன்னது தான் தாமதம் யன்னலை திறக்க முடியவில்லை, காலால் உதைத்து உடைத்து விட்டு பிறபக்கமாக பாய்ந்தோம். பாய்ந்து ஓடும் பொழுது யன்னலடியில் நின்ற காவல்காரர் இருவர் விழுந்து விட்டார்கள்.

க மூற் றி விட்டு காட்டுக்கு
 ஓடிவிட்டார்கள். முஸ்லீ
 மாணவன் ஒருவனுக்கு (ச
 மாந்துறை எம். பி. பெருமகன்
 மண்டையில் விழுந்த அடியி
 “அல்லா” என்று சதறினாலு
 அதைப் பார்த்து இன்னொ
 தமிழ் மாணவனும் “அல்லா
 போட்டுத் தப்பித்துக் கொடு
 டார்கள். மிகுதியாக இருந்து
 தமிழ் மாணவர்களிடம் கை
 கடிகாரம் பணம் என்பவற்றை
 எடுத்துக்கொண்டு சேற்றி
 தாட்டு எடுத்து முற்பு
 கமாகக் கொண்டுவந்து கிடை
 திப்பேர்ட்டு செத்த பாம்புக்கு
 அடிப்பதுபோல் அடித்தா
 கள்.

தமிழ் மாணவர்களில் சிலர் பேச்சு மூச்சின்றி கிடந்தார்கள். அவர்களது வாயிலி ருந்து இரத்த நுரை வெளிவந்தது, உடம்பு முழுவதும் புமதியாக இருந்தது.

- மரத்திலிருந்து பிடிபட்ட முஸ்லிம் ஒருவரும் வீடு ஒன்றில் தஞ்சசம் புகுந்த முஸ்லிம் மாணவர் ஒருவரும் தாக்கப் பட்ட பின்னர் விடுதியை வந்து அடைந்தார்கள்.

இரவு 12 மணியளவில்
பொலீஸ் வந்தது. சிங்கள
விரிவுரையாளர்களின் உதவியுடன் தமிழ் மாணவிகள் மூவரும் வானில் ஏற்றப்படுவதைக் கண்டு விரிச்சியில் விரிவாக அமைக்க

இருவரும் வேறு சில தமிழ் மாணவர்களும் வானில் ஏறிக் கொண்டார்கள். தாக்கப்பட்டவர்களையும் வானில் ஏற்றிக் கொண்டு தம்புல்லை பொலீஸ் நிலையத்தை அடைந்தோம். தம்புல்லை பொலீஸ் நிலையத் தில் ஒரு சிவப்பு நிற கிழட்டுப் பொலீஸ் கேவலமான வார்த்தைகளால் எங்களை பேசினார்.

18ந் திகதி விடுயற்காலை
3 மணியளவில் நாங்கள்
பொலீஸ் நிலையத்தில் இருந்தால் அபாயமாம். உடனே
அங்கிருந்த லொறி ஒன்றில் ஏறிக்கொள்ளும்படி பொலீஸ்
அதிகாரி ஒருவர் பணித்தார்.
அதன்படி நாம் லொறி யில் ஏறிக்கொண்டோம்.

காலை 6 மணியளவில் மாது
தலை பொலீஸ் நி லை யத்தை
அடைந்தோம். அங்கும் எங்
களை இருக்கவேண்டாம் என
வும் பஸ்சில் ஏறி எங்காவது
போய்ச் சேரும்படி பொலீஸ்
அதிகாரி மிரட்டினார். நாங்
கள் கெஞ்சிக் குறிநினேம். மன்
ரூடினேம். எதுவுமே அந்த
அதிகாரியிடம் பலிக்கவில்லை.

நாங்கள் வந்த லொறி
றைவரை வளைத்துப்பிடித்து
கண்டிக்குப் போன்றும். உடுப்
பில்லாத மாணவர்கள்
போர்வை விரிப்புக்

களை உடுப்புக் களாக
உடுத்துக்கொண்டும் கிழிந்த
உடைக ஞடன் கண்டிப்
பொலீஸ் நிலையம் நோக்கி
சென்றோம். நடக்க முடியாத
வர்கள் மற்றவர்களின் உதவி
யுடன் சேறு படிந்த உடைக
ஞடனும் சென்றுகொண்டிருக்
கும்பொழுது காண்போர் கவ
னம் எல்லாம் எங்கள் மீது
இருந்தது. எல்லோருமே எங்
களை “பிச்சைக்கார கும்பல்
ஓன்று வெளிக்கிட்டுள்ளது”
என்று தான் நினைத்துப் பார்த்
தார்கள்.

நாம் குண்டசாலை விவசாயக் கல்லூரிலிடுதிக்குச் சென்றேம். பிற்பகல் 3 மணியளவில் பெல் விகாரபண்ணைக்காட்டில் ஓடிய மாணவர்கள் சகலரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் காணுமல் ஏங்கியவண்ணம் இருந்த சகலருக்கும் மசிழ்ச்சி உண்டாகிவிட்டது. இனி இறந்தாலும் எல்லோரும் ஒன்றாகவே இறப்போம் என்று எல்லோரும் ஒரே சங்கோவும்.

காட்டி விருந்து தப்பிவந்
தவர்கள் சொன்ன விபரம் இது



தமிழ் மாணவனைத் தாக்கலாம் என்ற காரணத்தால் அவர் ஏற்கவில்லை. இதை இரு சிங்கள மாணவர்கள் மிகவும் வண்ணமொக்க கண்டித்தார்கள். தாங்களே துப்பாக்கி யால் சுடுவதாகவும் மிரட்டினார்கள்.

அதே வேளை இன் கெடு
சிங்கள விரிவு கையாளர்
வானில் எமது விடுதி யை
நோக்கி வந்தார். “கலக்கா
ரர் வந்து கொண்டிருப்பதாக
வும் தலையணை போர்வையுடன்
வந்து விரைவாக வானில்
ஏறும் படிகூறினார். எங்களை
வானில் ஏற்றி பண்ணைக்குள்
பிரதான வீதி யை கடத்து
சென்று மரணவர் விடுதி
யின் அறை ஒன்றினுள் எங்களை
விட்டனர்.

விவசாயக் கல்லூரி பெல்லி
கார பெண்கள் விடுதியிலிருந்து
தமிழ் மாணவிகள் மூவரும்
பண்ணை அதிபரின் இல்லத்
துக்கு வான் மூலம் கொண்டு
செல்லப்பட்டு அங்கு ஒர் அறை
யில் கட்டிலின் கீழ் ஒளிச்சுக்
கொண்டு உருக்கள்

அவர்கள் எழும்புவதற்குள் நாம் எல்லோரும் ஒடிவிட்டோம். சிவர் காட்டுப்பக்கம் ஓடினார்கள், சிவர் விடுதியுடன் சேர்ந்த தகரத்தினால் இனைக் கப்பட்டுள்ள களஞ்சிய அறையில் புகுந்தார்கள்.

க என்னுமிய அறைக்கதவை
இனவெறியர்கள் அடித்தார்
கள். உட்பக்கமாக நின்றவர்
கள் தமிழ் மாணவர்கள்
கதவை திறக்க முடியாதபடி
தள்ளிப்பிடித்த வண்ணம் நின்
ரூர்கள். கலகக்காரர்களால்
கதவை திறக்க முடியவில்லை.

பற்பக்கமாக தகரத்தை படிடுவ கினர்கள். உள்ளே நின்றவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை அவர்களை குழு 100—150 கலக்காரர்கள் நின்றார்கள். அறைக்குள் 15 பேர் நின்றார்கள். “அறைக்குள் இருந்த வர்கள் அடிக்க வேண்டாம்” எனக் கெஞ்சினர்கள். அவர்கள் கேட்கவில்லை. அறைக்குள்

நின்றவர்கள் எல்லோருக்குமே
அடித்து வெளியே இழுத்தார்
ஏன் வெளியே சிடுக்கும்
பொழுது சிலர் உடிப்பக்களை

கப்பட்டு அறிவு இழந்துவிட்டார்கள். அவர்களை சிகரட்டினால் உடுடு, ஆண் உடம்பு போன்ற இடங்களில் சுட்டார்கள். ஒருவர் சிறிது முனுக்கினார். மற்றவர் கஞக்கு நினைவு இல்லை. முனுக்கியவரை மீண்டும் அடித்தார்கள். அவரும் முர்க்கசையாகியவுடன் 9 பேரும் இறந்துவிட்டதாகவே அங்கிருந்த சகவரும் என்னினர்கள். “ரயரும் பெற்றே வும் எடுத்துவந்து எரிப்போம்” என்று சொல்லிவிட்டு பெண்கள் விடுதிக்கு இனவிரோதிகள் வசனங்கள்.

இனவெறியர்கள் சென்றதும் விவசாயப் பாடசாலை மாணவர்களில் சிலர் தமிழ் மாணவர்கள் மீது ஏறி உழக்கினார்கள். கலக்காரர்களுடன் சேர்ந்து இராக்காவலா விகிஞம் தாக்கினார்கள். தலைமயிரை முறுக்கி முறுக்கி இழுத்தார்கள்.

விவசாயப் பாடசாலை மாணவர் விடுதியின் முன்னால் மிகவும் கேவலமான முறையில் தொடர்புபடி விட்டுவருகிறார்கள்.

வவுனியாவில் சிங்கள வெறியர் நடத்திய திட்டமிட்ட தாக்குதல்

கைலாயபிள்ளை மங்களேஸ்வரன் ஆகீய நான் வவுனியா தெற்கு தமிழ்ப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் போயாடி கூழாங்குளம் கிராமத்தில் நிரந்தர மாக வசிப்பிடத்தைக் கொண்டுள்ளேன். நான் உதவி மேற்பார்வையாளராக (T C E O) ஆஸ்புல வேலைகள் பொறியியற் பிரிவு தினைக்களத்தில் வேலை பார்க்கும் ஓர் அரசு ஊழியருவேன்.

எனது வீடு வவுனியாவில் விருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் போயாடி கூழாங்குளம் கிராமத்தில் வவுனியாவில் விருந்து கீழைலில் உள்ளது. எனது கிராமத்துக்கு அயற்கிராமமாக கொக்கு வெளி என்னும் கிராமம் உண்டு. இங்கு சிங்களவர் வாழுகின்றார்கள்.

ஆவணி மாதம் 21 ம் திகதி நாயிற்றுக்கிழமை இரவு 7-30 மணியளவில் என்னிடம் நீண்ட காலமாக வேலை செய்த இரு சிங்களவர் வந்து ஒரு இரகசிய செய்தியை எனக்கு தந்தார்கள். அச்செய்தி பின்வருமாறு:—

இன்று மாலை 4-30 மணியளவில் வவுனியா போலீசார் எமது கிராமத்திற்கு வந்து (கொக்கு வெளி) பல இளம் வாலிபர்களை அழைத்து, “நாம் இன்று இரவு வவுனியா பட்டினத்தில் உள்ள கடைகள், வீடுகள் எல்லாம் எரித்து, உடைத்து கொள்ளை யடித்து தமிழர்களை விரட்டப் போகிறோம், நீங்களும் உங்கள் அயல் கிராமங்களை மங்களோளை யடித்து வீடுகளை எரித்து தமிழர்களை விரட்டுக்கோ!” என்று கூறி விட்டுக் கொண்டிருக்கள்.

ஆகவே நீங்கள் தயவுசெய்து இங்கு இருக்காமல் எடுக்கக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு வேறு எங்கேயாவது போகும்படி கூறினார்கள். சிங்கள வாலிபர்கள் உங்கள் கிராமத்தைத்தான் முற்றுகையிட திட்டமிட்டு உள்ளார்கள் என்று கூறிச்சென்றார்கள்.

இதனால் நாட்டில் நடை பெற்று வந்த நிகழ்ச்சிகளையும் கேள்விப்பட்ட நாம், திகிலைடைந்து, எமது குடும்பத்தையும், உறவினர் குடும்பங்களையும் காட்டுக்குள் பாதுகாப்பிற்காக அனுப்பி விட்டு நாம் எமது வீட்டிற்கு காவல் இருந்தோம். எம் முடன் எனது மாமனார் திரு. வல்லி புரம் தமிப்பிள்ளையும் இருந்தார்.

நாம் எம்முடன் துப்பாக்கி களும் வைத்திருந்தோம்.

இரவு 10-30 மணியளவில் எமக்கு 200 யார் தூரத்தில் இருக்கும் காணியிலுள்ள வீட்டிடிலில் துப்பாக்கி வேட்டுகள் இரண்டுகேட்டன. தொடர்ந்து அவ்வீட்டாரின் பயங்கர அலறல் சத்தமும் கேட்டன. நாங்கள் எமது துப்பாக்கியால் 5 அல்லது 6 முறை சத்தவெடி போட்டோம். வந்தவர்கள் ஒடியிருக்கவேண்டும். ஏனெனில் அதன் பின் ஒரு சத்தமும் கேட்கவில்லை. தொடர்ந்தும் நாம் காவலில் இருக்கும் பொழுது, இவை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் ஒரு

துடு அவ்வெளிச்சமும் புகை மண்டலமும் வவுனியா நகரத்தில் பல இடங்கள் எரிபவே போன்றவையாகவே இருந்தன. இந்நிகழ்ச்சிகள், எனக்கு மேலே குறிப்பிடவர்கள் கூறிய இரகசிய செய்திகளின் படிதான் எல்லாம் நடைபெறுகிறது என்னது என்னதை வலுப்படுத்தின.

இதனால் எனது குடும்பத்தை அடுத்த நாள் யாழ்ப்பாணம் அழைத்துக்கொண்டு அவசரமாகச் சென்று விட்டது. அதனைப் பொலீஸ் ஜீப் என்று நான் கருதுகின்றேன். நள்ளிரவுக்கு பின்னர் வனியா நகரப்பக்கமாக பெரிய வெடிச்சுத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்கள் போன்ற சத்தங்களும் அவற்றைத்தொடர்ந்து ஏதோ எருவது போன்ற வெளிச்சுங்கங்களும் புகை மண்டலங்களும் எங்கள் கண்ணுக்கு புலப்பட்டு போகிறோம். அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் முகவரிக்குச் சென்று குடும்பத்தை தங்க ஏற்பாடு கள் செய்துவிட்டு 24 ம் திகதி புதன்கிழமை மீண்டும் வவுனியாவிற்கு எனது வீட்டிற்கு வந்தேன். இதுவரை எனது

மாமனார் அங்கு இருந்தார்.

அன்று இரவு 10-30 மணியளவில் நாம் ஒழித்திருந்து எமது வீட்டைக் கண்காணித்திருந்தோம். அப்பொழுது ஜீப் வண்டி ஒன்று எமது காணியின் படலையடியில் நின்றது. சில நிமிடங்களில் எமது வீட்டின் பின் புறமாகவுள்ள பேயாடி கூழாங்குளத்தையும் கொக்கு வெளியையும் பிரிக்கும் குளக்கட்டிலிருந்து ஒரு துவக்கு வெடிச்சுத்தம் கேட்டது. அப்பொழுது எங்கள் சந்தியில் மூன்று வீடுகள் எரியும் வெளிச்சம் தெரிந்தது.

எனக்கு எனது வீடு, மற்ற எனது பெறுமதியானபொருட்கள் உட்பட சூபா இருப்பதையாயிரத்திற்கு மேல் நட்ட மடைந்த நிலையில் எதுவும் செய்யத்தோன்றாமல் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று உரும் பிராயிலுள்ள மேற்கூறிப்பிட்ட முகவரி யில் எனது குடும்பத்தாருக்கு நடந்த சோக நிகழ்வுகளை விளக்கினேன். எனது மாமனார் நடந்த தவைகளை எமது பகுதி உதவி அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தினார்.

மேற்கூறிய அனைத்தையும் எவ்விடத்திலும் எவரிடத்திலும் எவ்வித ஒழிப்புமில்லாமல் வலியுறுத்துவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

— கை. மங்களேஸ்வரன்

மங்கள தேரோ...

(ம் பக்கத் தொடர்ச்சி)

‘The militant Buddhist monk! — ‘Who is the militant Buddhist monk — I am a militant Buddhist monk. To save the nation, even I am ready to disrobe and fight!’’ என்று ஆவேசமாகக் கத்திவிட்டு, தொடர்ந்து கட்டுரையின் பகுதிகளை வாசிக்கிறார்கள் வீடுகளை எடுத்து தமிழர்களை விரட்டப் போகிறோம், நீங்களும் உங்கள் அயல் கிராமங்களை மங்களோளை யடித்து வீடுகளை எரித்து தமிழர்களை விரட்டுக்கோ!’’ என்று கூறி விட்டுக் கொண்டிருக்கள்.

(அறிஞர் ஜேம்ஸ் இரத்தி நத்தின் கட்டுரை முழுவதும் யடிக்கப்பாமல் இப்படிச் சில பகுதிகளை எடுத்துக் காட்டி குழமியிருந்தோர் மத்தியில் துப்பபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. — தொடர்க்கிறது பேச்சு.)

என்ன உள்ளிருந்தார்கள் இவர்கள்? யார் இன்ததுவேஷிகள்? எம் போன்ற பிக்குகளை தென்னபிரிக்க வெறியர்களின் நடத்தைகளுக்கு ஒப்பிடுகிறார்கள் எடுத்துக் காட்டி குழமியிருந்தோர் மத்தியில் துப்பபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. — தொடர்க்கிறது பேச்சு.)

இவர்களின் இந்தச் செயல், இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அத்திவாரத்தையே ஆட்டுகிறது. அரசியலமைப்பிற்கு எதிராக இப்படி ஓர் இயக்கமா? — அமிர்தவின்கம் ஒரு துப்புக்கெட்ட அரசியல்வாதி என்று தான் நான் சொல்லவேன். இலங்கை சுதந்திரத்துக்குப் போராட்டுக்கொல்கை எடுத்துக் காட்டி குழமியிருந்தோர் மத்தியில் துப்பபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. — முடியாதே’’ இதைத்தானே த. வி. கூ. யும் கேட்கிறது’’

“இப்படியான தலைவர்களை ஆதரிக்கும் தமிழர்களும் இருக்குத்தான் செய்தி கொடுக்கவேண்டும்; அவர்கள் பகுதிகளை எடுத்துக் காட்டி குழமியிருந்தோர் மத்தியில் துப்பபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. — முடியாதே’’ இதைத்தானே த. வி. கூ. யும் கேட்கிறது’’

“சிங்கள மக்களே! தேரோவின் இலங்கை அரசியல் அறிவு அந்தளவுக்குப் பூச்சியம்! தலைவர் அமிர் மீது பொய் வழக்குத் தொடர்ந்த தால் போலும், கடவுள்கே பொறுக்காமல், அம்மையாருக்குப் போகவேண்டிய எதிர்க்கட்சித்தலையே ஆட்டுகிறது. அரசியலமைப்பிற்கு எதிராக இப்படி பற்றி வெளியாகியிருந்த தேர் தலைவர் கொடுக்கப்பட்டுள்ளது.)

“இப்படியான தலைவர்களை ஆதரிக்குத்தான் செய்தி கொடுக்கவேண்டும்; அவர்கள் பகுதிகளை எடுத்துக் காட்டி குழமியிருந்தோர் மத்தியில் துப்பபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. — முடியாதே’’ இதைத்தானே த. வி. கூ. யும் கேட்கிறது’’

பிற்குறிப்புக்கள்: —

— கூட்டத்திற்கு வந்திருந்த வர்களில் ஆங்கிலந் தெரிந்த நடுத்தர சிங்கள வகுப்பினர் பலர் இருந்தனர். ஆங்கிலந் தெரியாத கீழ்த்தர சிங்களமக்களிடையேதான் இதுவரை காலமும் வகுப்புவாதம் அதிகளில் போய்கிறது. தெரோவின் விஷப்பேச்சால், ஆங்கிலந் தெரிந்த சிங்களமக்களிடையேயும் இன்றுதுவேஷம் அதிகரிக்க வழிகாட்டப்பட்டது. இதைத்தோன் த. வி. கூ. உருவில் உங்களுக்கருகீல் வந்துவிட்டது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் சிறீல்க்காவலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

— தேரோ மேற்கோள் காட்டிய ‘Tribune’ வார ஏடு த. வி. கூ. யின் கொள்கைகளுக்கு முற்றிலும் ஆதரவு தெரிவிப்பதுமல்ல. ஆனால், கூட்டணி யின் சிலகோரிக்கைகள் நியாயமானவைதான் என ஒத்துக்கொள்வது. இந்த சுந்திகையின் ஆசிரியர் தமிழர் ஆதலால் தேரோ சுந்திகையைத் தாக்கி யுள்ளார்

